

உடனடி வெளியீட்டுக்காக

**தொழில் முனையும் ஆவல் கொண்ட அனைத்து வயதினருக்கும் ஸ்டார்ட்டர் கம்பெனி ப்ளஸ் (Starter Company Plus) மற்றும் சம்மர் கம்பெனி (Summer Company) நிகழ்ச்சித்திட்டங்கள் மூலமாக ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் உதவி புரிகிறது**

ப்ராம்ப்ட்டன், ON (பிப்ரவரி 11, 2021) – ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் இப்போது தொழில்முனைவோர் பயிற்சி மற்றும் நிதிவழங்கும் வாய்ப்புகளுக்கான இரண்டு வித விண்ணப்பங்களை வரவேற்கிறது: ஸ்டார்ட்டர் கம்பெனி ப்ளஸ் திட்டம் (Starter Company Plus Program )மற்றும் கோடைக்கால கம்பெனி (Summer Company Program) நிகழ்ச்சித் திட்டம்.

ப்ராம்ப்ட்டன் சிறு வணிகங்களுக்கான விரைவான மாற்றம் நிகழும் இந்த சமயத்தில், ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகமானது, தொழில்முனைவோருக்கு ஆதார வளங்களை தொடர்ந்து அளித்து வருகிறது. ப்ராம்ப்ட்டன் தொழில் முனைவோர் மையம் (Brampton Entrepreneur Centre (BEC)) மூலமாக தொழில் முனைவோர் தங்கள் தொழில்களைத் தொடங்க, அல்லது வளர்க்க உதவும் வகையில் இந்த இரண்டு திட்டங்களும் வழங்கப்படுகின்றன. ஒன்ட்டேரியோவின் பொருளாதார மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் வர்த்தகங்களுக்கான அமைச்சகம் இவற்றிற்கு நிதியளிக்கின்றது.

### **ஸ்டார்ட்டர் கம்பெனி ப்ளஸ் திட்டம் (Starter Company Plus Program)**

ஒன்ட்டேரியோ மாகாணத்துடன் இணைந்து, இந்த BEC ஆனது, புதிதாக தொழில் துவங்கும் யோசனை அல்லது ஏற்கனவே உள்ள வணிகத்தை வளர்ச்சி செய்வதற்கான யோசனை உள்ளவர்களுக்கு ஆதரவளிப்பதன் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கிறது. ஸ்டார்ட்டர் கம்பெனி ப்ளஸ் திட்டமானது இலவச பயிற்சி, இலவச வழிகாட்டுதல் மற்றும் தகுதியான பங்கேற்பாளர்களுக்கு ஒரு சிறு வணிகத்தைத் தொடங்க, விரிவாக்க அல்லது வாங்க \$ 5,000 வரையிலான நிதியளிக்கும் வாய்ப்புகளை வழங்குகிறது. உள்ளூர் பொருளாதார மேம்பாட்டுத் தேவைகளை நிவர்த்தி செய்வதையும், பொருத்தமான இடங்களில் குறிப்பிட்ட தொழில்கள் மற்றும் துறைகளில் கவனம் செலுத்துவதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ப்ராம்ப்ட்டன் நகரில் ஸ்டார்ட்டர் கம்பெனி ப்ளஸ் திட்டம் துவங்குவதற்காக விண்ணப்பிக்க, உங்கள் தகுதியை உறுதிப்படுத்த வேண்டும் என்பதுடன் தகவல் அளிக்கும் பயிற்சி அமர்வில் கட்டாயமாக பங்கேற்கவும் வேண்டும். தகவல் அமர்வில் கட்டாயமாக கலந்துகொள்வது என்பது, நிகழ்ச்சிநிரலுக்கு சேர்த்துக்கொள்ளவோ அல்லது அதற்கான மானியத்தைப் பெறுவதற்கோ உத்தரவாதம் அளிக்காது.

விருப்பம் கொண்ட தரப்பினர் இந்த தகவல் அளிக்கும் கட்டாய பயிற்சி அமர்வில் இந்த தேதிகளில் பதிவு செய்து கொள்ளலாம்:

- பிப்ரவரி 18, காலை 10 முதல் 11 மணி வரை

- பிப்ரவரி 18, மாலை 6 முதல் 7 மணிவரை
- பிப்ரவரி 23, காலை 10 முதல் 11 மணி வரை
- பிப்ரவரி 23, மாலை 6 முதல் 7 மணி வரை

நிகழ்ச்சித்திட்டம் பற்றி அறிவதற்கும், தகுதியை தீர்மானித்துக்கொள்வதற்கும் வருகை தருக:  
[www.brampton.ca/bec](http://www.brampton.ca/bec).

### கோடைக்கால நிறுவனம் அமைக்கும் திட்டம் (Summer Company Program)

ஒன்டேரியோ அரசாங்கத்துடன் இணைந்து, 15 முதல் 29 வயது வரையிலான ஒன்டேரியோ மாணவர்களுக்கு பி.இ.சி (BEC) ஒரு வணிகத்தைத் தொடங்கவும் அதனை இயக்கவும் உதவுகிறது. கோடைக்காலம் முழுவதுமாக, சமூக ஊடகங்கள் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பற்றி நிபுணத்துவம் பெறுவதில், வணிக ஆபத்துக்களை சமாளித்தல் மற்றும் நெட்வொர்க்கிங் போன்ற தலைப்புகளை உள்ளடக்கிய பயிற்சியில் மாணவர்கள் பங்கேற்பார்கள்.

விண்ணப்பங்களுக்கான காலக்கெடுவானது ஏப்ரல் 19, 2021 ஆகும். ஆர்வமுள்ள இளம் தொழில்முனைவோர் விண்ணப்பிக்கும் செயல்முறை பற்றி மேலும் அறிய BEC யைத் தொடர்புகொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள். இந்த திட்டம் கிட்டத்தட்ட 2021 ஆம் ஆண்டின் மே மாதம் முதல் ஆகஸ்ட் வரை வழங்கப்படும்.

விருப்பமான தரப்பினர், இந்த தகவல் அளிக்கும் கட்டாயமான பயிற்சி அமர்வில் பதிவு செய்துகொள்ள வேண்டிய தேதி மற்றும் நேரம்:

- மார்ச் 25, மாலை 3:30 முதல் 4:30 மணி வரை

மேலும் தகவல்களுக்கு வருகை தரவும்: [www.brampton.ca/bec](http://www.brampton.ca/bec) .

### ப்ராம்ப்ட்டன் தொழில்முனைவோர் மையம் பற்றி

ப்ராம்ப்ட்டன் தொழில்முனைவோர் மையம் என்பது, ப்ராம்ப்ட்டன் நகரின் திட்டமிடல், கட்டிடம் கட்டுதல் மற்றும் பொருளாதார மேம்பாட்டுத் துறையின் ஒரு பகுதியாகும். இந்த BEC ஆனது, அனைத்து துறைகளிலும் உள்ள மிகச்சிறிய மற்றும் சிறிய வணிகங்களை கூர்நோக்குடன் தயார்ப்படுத்தல், துவங்க வைத்தல் மற்றும் நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்கும் தன்மையை வளர்த்தல் ஆகியவற்றின் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி மீது கவனம் செலுத்துகிறது.

ப்ராம்பட்டன் நகரின் பொருளாதார மீட்சிக்கான யுக்தி பற்றி

2020 மே மாதத்தில், உள்ளூர் பொருளாதாரத்தை மறுதுவக்கம் செய்வதன் மூலம் நகரம் கட்டுக்கோப்பாக முன்னேற பொருளாதார மீட்பு மூலோபாயம் ஒன்றுக்கு ப்ராம்பட்டன் நகர சபை ஒப்புதல் அளித்தது. பொருளாதார மீட்புக்கான யுக்தியானது நான்கு மூலக்கூறுகளாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது: புதுமை படைத்தல், தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் – (இதில் தொழில்முனைவோர் மற்றும் சிறு வணிகங்களுக்கு சிறந்த ஆதரவை வழங்குவதற்காக, ப்ராம்பட்டன் தொழில்முனைவோர் மைய சலுகைகளை விரிவுபடுத்துதல் அடங்கும்); முதலீடு செய்தல்; கலை, கலாச்சாரம் மற்றும் சுற்றுலா; மற்றும் உள்கட்டமைப்பு. மேலும் அறிய, [இங்கு க்ளிக்செய்யவும்](#).

### அறிஞர் கூற்றுக்கள்

“ப்ராம்பட்டன் நகரமானது, வாய்ப்புகள் நிறைந்த நகரமாகும், மற்றும் நமது பெரிய சமூகத்தின் நல்வாழ்வுக்கு உள்ளூர் வணிகங்கள் இன்றியமையாதவையாகும். நமது குடியிருப்புவாசிகளுக்கு முன்னெப்போதுமில்லாத வகையில் ஏற்பட்ட சிரமத்தின் போது, தற்போதுள்ள மற்றும் வளர்ந்து வரும் உள்ளூர் தொழில்முனைவோரின் கனவுகளை முன்னெடுத்துச் செல்ல உதவுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நமது ப்ராம்பட்டன் நகர தொழில்முனைவோர் மையத்தால் வழங்கப்படும் ஸ்டார்டர் கம்பெனி பிளஸ் மற்றும் சம்மர் கம்பெனி திட்டங்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு ஆர்வமுள்ள ப்ராம்பட்டன்வாசிகளை நான் ஊக்குவிக்கிறேன்.”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்பட்டன் நகரம்

“ப்ராம்பட்டன் தொழில்முனைவோர் மையமானது, நமது நகரத்தின் அனைத்து துறைகளிலும் உள்ள மிகச்சிறிய மற்றும் சிறிய வணிகங்களுக்கு விலைமதிப்பற்ற சேவைகளையும் திட்டங்களையும் வழங்குகிறது. ப்ராம்பட்டன் நகரில் ஒரு வணிகத்தைத் தொடங்க, முன்னெடுத்துச் செல்ல அல்லது வாங்க ஆர்வமுள்ளவர்கள் ஸ்டார்டர் கம்பெனி பிளஸ் திட்டத்திற்கான தகவல் அளிக்கும் பயிற்சி அமர்வு ஒன்றில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள், மேலும் தொழில்முனைய ஆர்வமுள்ள மாணவர்கள் கோடைக்கால நிறுவனம் அமைக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்; இவ்விரண்டுமே BEC ஆல் வழங்கப்படுகின்றன. நீங்களே எங்கள் நகரத்தின் எதிர்காலம் ஆவீர்கள், உங்களுக்கு உதவவே நாங்கள் இங்கே இருக்கிறோம்.”

- மார்ட்டின் மெடெய்ரோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 3 & 4; தலைமைப்பொறுப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் கலாச்சாரத்துறை, ப்ராம்பட்டன் நகரம்

“ நமது சமூகத்தின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு ப்ராம்பட்டன் நகரின் உள்ளூர் வணிகங்கள் மற்றும் தொழில்முனைவோர் முக்கியமானவர்கள் ஆவர். நகரத்தின் COVID-19 பொருளாதார ஆதரவுக்கான பணிக்குழுவானது, தொற்றுநோய் பரவலின் தொடக்கத்தில் நிறுவப்பட்டது; அப்போதிலிருந்து, ஒரு பொருளாதார மீட்பு மூலோபாயத்தை நிலையநாட்டியுள்ளது; இது நமது நகரின் தொழில்முனைவோர் மற்றும் வணிகங்களுக்கு ப்ராம்பட்டனில் தொழில் தொடங்கவும் வளரவும் அதிக வளங்களையும் ஆதரவையும் வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.”

- பால் விசெண்ட், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5; துணைத் தலைமைப்பொறுப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் கலாச்சாரத்துறை, ப்ராம்ப்ட்டன் நகரம்

“ப்ராம்ப்ட்டன் வாய்ப்புகளுக்கான நகரம் ஆகும்; கவுன்சில் கால அவகாசத்திற்குள்ளாக முன்னெடுப்பதற்கான முன்னுரிமை கொண்ட விஷயத்தை மேற்கொள்ள நகர ஊழியர்கள் உறுதியூண்டுள்ளனர்; நாங்கள் அவ்வாறு செய்கிற பல வழிகளில் நமது ப்ராம்ப்ட்டன் தொழில்முனைவோர் மையம் வழங்கும் திட்டங்கள் மூலம் செய்வது ஒரு வழியாகும். நமது உள்ளூர் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு இளைஞர்களும் தொழில்முனைவோர்களும் முக்கியமானவர்கள் ஆவர்; மேலும் வரவிருக்கும் ஸ்டார்டர் கம்பெனி பிளஸ் மற்றும் சம்மர் கம்பெனி திட்டங்கள் மூலம் அவர்களுக்கு ஆதரவளிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.”

- டேவிட் பேர்ரிசு, தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

டா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். [www.brampton.ca](http://www.brampton.ca) இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ப்ராம்ப்ட்டன் நகர ஊடகத் தொடர்பு

குர்வீந்தர் சிங்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல்தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-2028 | [Gurvinder.A.Singh@brampton.ca](mailto:Gurvinder.A.Singh@brampton.ca)